


பொருளாதாரத்தின் செயலாற்றம் மற்றும் தோற்றப்பாடு


இலங்கைப் பொருளாதாரமானது 2022இன் முதலரைப்பகுதியில் கடுமையான சவால்களுக்கும் உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைகளுக்கும் முகங்கொடுத்து நடுத்தர காலத்தில் உறுதியானதும் நீடித்துநிலைத்திருக்கக் கூடியதுமான வளர்ச்சிக்கான பாதையில் பொருளாதாரத்தினை வழிநடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அநேகமான பல்முனைத் தாக்கத்துடன் கூடிய கொள்கைத் தலையீடுகளினால் துணைபுரியப்பட்டு ஆண்டின் இரண்டாமரைப் பகுதியில் இதுவரையில் உறுதியடைவதற்கான சமீக்கைகளைக் காட்டியது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கம் குறைவடைந்ததனைத் தொடர்ந்து ஒரு மீட்சிப்பாதையில் பொருளாதாரம் பயணித்த போதிலும் அரசாங்க வரவுசெலவுத்திட்டம் மற்றும் வெளிநாட்டு நடைமுறைக்கணக்கு இரண்டிலும் வேருன்றிக் காணப்பட்ட இரட்டைப் பற்றாக்குறைகள் உச்சமடைந்தமையினால் அதன் முன்னேற்றமானது மட்டுப்படுத்தப்பட்டது. எனவே, 2021 இறுதியளவில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகம் விரைவாக மோசமடைந்ததுடன் ஏனையவற்றிற்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, வலு இடையூறுகள், மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய இன்றியமையாத பொருட்களுக்கான பரந்துபட்ட பற்றாக்குறை மற்றும் உயர்வடைந்து சென்ற உற்பத்திச் செலவு போன்றவற்றினால் பல்வேறு துறைகளில் உணரப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் கசிவுத்தாக்கங்களினால் உந்தப்பட்டு உண்மைப் பொருளாதாரமானது 2022இன் முதலரைப்பகுதியில் ஒரு பொருளாதார மந்தநிலைமைக்குத் தள்ளப்பட்டது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து வரலாற்று ரீதியிலே உயர்ந்த மட்டத்திற்கு பணவீக்கத்தின் உறுதியான உயர்வானது வீட்டுத்துறையின் கொள்வனவு ஆற்றலினை வலுவிழக்கச் செய்தது. இந்த முரண்பாடான பணவீக்கத்தின் உயர்வானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிரம்பல்பக்க இடையூறுகள், நிருவகிக்கப்படும் விலைகளில் காலதாமதமாகச் செய்யப்பட்ட திருத்தங்கள், ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் சடுதியான பெறுமானத்தேய்வு மற்றும் அண்மைய கடந்த காலத்தில் இடம்பெற்ற நாணய இலகுபடுத்தலின் காலம் கடந்த தாக்கத்திலிருந்து தோற்றம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்டிருந்த கேள்வி அழுத்தங்களின் விடுவிப்பு போன்றவற்றினால் உருவாகியது. மேலும், 2019இன் இறுதிப்பகுதியிலிருந்து தாழ்ந்த வரி முறைமையுடன் கூடிய விரிவாக்கப்பட்ட இறைக் கொள்கையானது கூட்டுக் கேள்வியினை நேரடியாக உயர்வடையச் செய்தது மாத்திரமன்றி தரமிடல்களின் கீழ் நோக்கிய திருத்தங்களினைத் தொடர்ந்து பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கான அணுகு வழி கிடைக்காமைக்கு மத்தியில் விரிவடைந்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாணய நிதியிடலையும் தேவைப்படுத்தியது. 2021 ஓகத்தில் தொடங்கிய நாணய இறுக்கமாக்கல் முயற்சிகள் பணவீக்க எதிர்பார்ப்புக்களின் சாத்தியமான உறுதிநிலையற்றதன்மையினைத் தவிர்ப்பதற்கும் நீடித்திருக்கும்

இலங்கைப் பொருளாதாரத்தின்

இலங்கைப் பொருளாதாரம் இதுவரைகாலத்தில் கண்டிராத
மோசமான பொருளாதார நெருக்கடிபுடன் தொடர்ந்தும்
போராடுகிறது...




நீடித்த நிரம்பல் பக்க நெருக்கடிகளால் பொருளாதார நடவடிக்கை மந்தமடைந்தது...





உலகளாவிய பொருளாதார மந்தம்
சார்ந்த இப்நேர்வு உலகளாவிய
வலு விலைகளின்
அதிகரிப்பு
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது... 192%


உள்நாட்டு வலு விலை அதிகரிப்பு
(ஆண்டுள் இதுவரையாள காலப்பகுதி)



உலகளாவிய வலு விலையின் அதிகரிப்பு
(ஆண்டுக்காண்டு, சன - செத் சராசரி)



சந்தைத் திரவத்தன்மையில்
பற்றாக்குறை மற்றும் நாணய
மற்றும் கொடுகடன் கூட்டுக்களி
மேதுவடைதல்



அரசிற்கான தேறிய கொடுகடன்
அரச பிணையங்களின் வைப்புக்கள்



இருப்பினும் அரசிற்கான
தேறிய கொடுகடன் 2022 இன்
இதுவரையான காலப்பகுதியில்
உயர்வாகவுள்ளது...

ஆண்டின்
இதுவரை
காலத்தில்
மாற்றம்

ரூ. 1,141.5 பில்.
ரூ. 1,157.7 பில்.

கொடூ.வி.சு.டென்னை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கத்தின் போக்கு, 2022 ஒத்தோடாரில் மிதமடைதலொன்றை பதிவு செய்ததன் மூலம் மீண்டெழுகின்ற சில அறிகுறிகளைக் காண்பித்துள்ளது.


கொண்ட




நிழற்படம்

அரசிறையை மேம்படுத்துகின்ற அதேவேளை செலவினத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2022இன் இதுவரையான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இறைக் கொள்கை வழிமுறைகளின் நன்மையக்கும் தாக்கம் இறைத் துறைச் செயலாற்றத்தில் இன்னும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை...



முக்கிய இறை நிலுவைகள்
(மொ.உ.உ.ற்பத்தியின் சதவீதமாக, சன - யூன்)



மத்திய அரசு படுகடன்
(ரூ. பில்)



2022இன் முதலாந்தரப்பகுதியில், மிகக் கட்டண வரி, அதிகரித்த பெறுமதி வரி வீதங்கள் மற்றும் தொலைத்தொடர்புத் திணை, மற்றும் உயர் பணவீகம் போன்ற காரணங்களால் வரி வருமானம் மேம்பட்டது.









இறைத் திரட்சி வழிமுறைகள்

- அரசிறை மேம்படுத்தல் வழிமுறைகள்
 - பெறுமதி சேர் வரி வீதங்களில் அதிகரிப்பு
 - மிகக் கட்டண வரி வீதப்பு
 - தொலைத்தொடர்புத் திணையில் அதிகரிப்பு
 - சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புத் தீவையின் வீதப்பு
- செலவினத்தைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்
 - மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டினைக் குறைக்கும் வேளையில் உற்பத்தித்திறன்/அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைப்பதற்கான வழிகாட்டல்கள் பொதுத்துறைக்கு வீடுக்கப்பட்டன
 - செலவைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்பட்ட இடையூறுகள், வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் மற்றும் உலகளாவிய பக்கத்தின் மீதான பாதுகாமான அபிவிருத்திகள் என்பவற்றிற்கு மத்தியில் அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை முன்னெப்பொழுதும்ல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளது...

2022 காலப்பகுதியில் வணிகப்பொருள் வர்த்தகம்



கேள்வியினால் தூண்டப்படும் அழுத்தங்களை இல்லாதொழிப்பதற்காகவும் 2022இன் இதுவரையில் மேலும் விரைவுபடுத்தப்பட்டது. இதேவேளை, இத்தகைய வழிமுறைகளினாலும் இலகுவடையும் நிரம்பல்பக்க அழுத்தங்களினாலும் ஆதரவளிக்கப்பட்டு பணவீக்கமானது 2022 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதையில் மெதுவடையத் தொடங்கியது. நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளின் ஊடுகடத்தல், விடாப்பிடியாக இறுக்கமாகக் காணப்பட்ட பணச்சந்தை திரவத்தன்மை நிலைப்பாடுகளுடன் இணைந்து சந்தை வட்டி வீதங்களின் விரைவான மேல் நோக்கிய திருத்தங்களுக்கு இட்டுச்சென்று தனியார் துறை கொடுகடனின் கணிசமான குறைப்பிற்கு வழிவகுத்தன. இருப்பினும், தாழ்ந்த அரசு அரசிறை மற்றும் வெளிநாட்டு நிதியிடல் மூலங்களின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகு வழி போன்றவற்றிற்கு மத்தியில் வங்கித்தொழில் முறைமையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. ரூபாவின் பெறுமானத்தேய்வின் தாக்கம் திருத்தப்பட்ட பின்னர் விரிந்த பணத்தின் நிரம்பலின் (M_{20}), வளர்ச்சி தனியார் துறைக் கொடுகடனின் சுருக்கம் மற்றும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சி போன்றவற்றின் பிரதான காரணமாக 2022இன் ஏப்பிரலில் அதன் உச்சத்திலிருந்து ஒரு மெதுவடைதலினைப் பதிவுசெய்தது. மந்தமான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களிற்கு மத்தியில் நாட்டிற்கான தரமிடலின் அடுத்தடுத்த கீழ்நோக்கிய திருத்தத்தினால் பன்னாட்டுச் சந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகு வழி மற்றும் வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் பாரிய திரட்சித்தன்மை போன்றவற்றினால் ஆண்டுக்காலப்பகுதியில் வெளிநாட்டுப் படுகடனின் பணிக்கொடுப்பனவு மிகவும் சவால்மிக்கதாக இருந்தது. இத்தகைய சவால்மிக்க சூழ்நிலைகளைக் கரிசனையில் கொண்டு, 2022 ஏப்பிரல் 12 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இடைக்காலமொன்றில் இருபுடை மற்றும் வர்த்தகக் கடன்களின் வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் முடக்கலினை அரசாங்கம் அறிவித்தது. இதன் பின்னர், பொருளாதாரம் உறுதியானதும் அதிக நீடித்துநிலைத்திருக்கும் படிநிலைக்கு நிலைமாறுவதற்கு துணைபுரியும் நோக்குடன் அவசரமற்ற மூலதனச் செலவினங்கள் மற்றும் மீண்டெழும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதனுடாக செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்கான அதன் முயற்சியினை தொடரும் வேளையில் வரி மற்றும் வரியல்லா அரசிறை இரண்டினையும் அதிகரிப்பதற்கான பெருமளவிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதனுடாக அரசாங்கமானது ஒரு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தது. மேலும் ஒரு விரிவாக்கப்பட்ட நிதிய ஏற்பாட்டின் வாயிலான நிதியியல் ஆதரவினை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து நாடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், உயர்ந்துவரும் படுகடன் மட்டங்களினால் ஏற்கனவே சிக்கலுக்குள்ளாகியுள்ள பலயினமான இறை நிலைப்பாடானது பொருளாதாரத்தின் மீட்சிச் செய்முறைக்கு ஊக்கமளிக்கக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்வதற்கு மிகச் சிறியளவு இறை இடைவெளியினையே வழங்குகின்றது. உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மையின் பற்றாக்குறைக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறையானது உயர்ந்தளவிலான சவால்களுடன் தொடர்ந்தும் போராடியது. இறக்குமதிக்கான மந்தமான கேள்வி மற்றும் படுகடன் முடக்கலின் அறிவிப்பிற்கு மாறாக, நடைமுறை மற்றும் மூலதனக் கணக்குகளிற்கான மிதமான உட்பாய்ச்சலான செலாவணி வீதங்கள் மீதான அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்குப் போதுமற்றவையாகவிருந்தன. வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2021இன் அதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022இன் முதலரைப்பகுதியில் விரிவடைந்தது. வலுவான ஏற்றுமதிச் செயலாற்றத்தூன் முக்கியமாக, இறக்குமதிக் கட்டுப்பாட்டு வழிமுறைகள், சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிக்கான போதுமற்றதான கிடைப்பனவு, செலாவணி வீதத்தின் பெறுமானத் தேய்வு, இறுக்கமான நாணய நிலைப்பாடுகள் போன்றவற்றினால் மிதமடைந்த இறக்குமதிகளின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. சுற்றுலா வருவாய்கள் சில மீட்சியினைப் பதிவுசெய்துள்ள வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் அண்மைய மாதங்களில் சில மீட்சியினைப் பதிவுசெய்கின்றமைக்கு மாறாகத் தொடர்ந்தும் மந்தமானதாக தொடர்கின்றன. செலாவணி வீதத்தின் உயர்வான அழுத்தங்கள் 2022 மார்ச் 7இல் அனுமதிக்கப்பட்ட அளவிடப்பட்ட திருத்தத்தினைத் தேவைப்படுத்தின. எனினும், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் அரிதான திரவத்தன்மை நிலைப்பாடுகள் மற்றும் பாதகமான சந்தை மண்பாங்கு போன்றவை செலாவணி வீதத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவான பெறுமானத்தேய்விற்குக் காரணமாகின. மிதமிஞ்சியதும் ஊகத்தினாலானதுமான ஒரே நாளுக்கிடையிலான செலாவணி வீதத்தின் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியானது 2022 மே மாதம் 13ஆம் நாளிலிருந்து வங்கிகளுக்கிடையிலான நிறையேற்றப்பட்ட சராசரி உடனடிச் செலாவணி வீதத்திற்கு ஒரு நடு வீதம் மற்றும் வேறுபடக்கூடிய இடைவெளியினை அறிவிப்பதன் மூலம் சந்தைக்கு வழிகாட்டலை வழங்கத் தொடங்கியது. இது செலாவணி வீதத்தில் பாரியளவிலானதொரு உறுதிப்பாட்டினை மீளக்கட்டியெழுப்புவதனையும் அலுவலசார் மற்றும் முறைசாராத சந்தையின் செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியினைக் குறைப்பதனையும் இயலச்செய்தது. ஒரு பேரண்டப் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் மீதான பன்னாட்டு நாணய நிதியத்துடனான ஈடுபாடானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதிக்கான அலுவலர்மட்ட உடன்படிக்கையொன்று 2022 செப்தெம்பர் ஆரம்பத்தில் எட்டப்பட்டதுடன் பல்வேறு வழிகளில் முன்னேற்றமடைந்துள்ளது. படுகடன் மறுசீரமைப்புச் செய்முறையும் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைந்துள்ளது.

நீண்ட காலமாக அனைத்தையுமுள்ளுக்கியதும் செயற்றிறன்மிக்கதுமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான கொள்கை வகுப்பாளர்களின் கடப்பாடு போதுமற்றதாகவிருந்தமையின் உச்சவிளைவான ஆழமாக வேருன்றிய அமைப்பியல் பலயினங்களில் இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் உறைவிடமாகவுள்ளன. பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டமானது மிகவும் தேவைப்படுவதும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதுமான அமைப்பியல் சீர்திருத்தங்களை மிகவும் கட்டமைக்கப்பட்டதும் நேரகாலத்துடனானதுமான முறையில் தொடங்குவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமென்பதுடன் இது மிகவும் உறுதியானதும் நீடித்துநிலைத்திருக்கின்றதுமான வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்குப் பொருளாதாரத்தினை வடிவமைப்பதில் கருவியொன்றாவிருக்கும். இருப்பினும், பொருளாதாரம் முகங்கொடுக்கும் சிக்கலின் முன்னொருபொழுதில்லாத பரிமாணம் மற்றும் சூழ்நிலைகள் உருவாகுவதற்கேற்ப உடனடி கொள்கை நடவடிக்கையைத் தேவைப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகளிலுமான நிச்சயமற்றதன்மைகள் போன்றவற்றின் காரணமாக பொருளாதாரத்தின் குறுங்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சியானது மிகவும் சவால்கள் மிக்கதாகவுள்ளது. உள்நாட்டு மூலத்தில் கணிசமான பொருளாதார சவால்களுக்கு மத்தியில் உயர்ந்துவரும் பணவீக்கத்திற்குப் பதிலிறுப்பதற்காக முக்கிய மத்திய வங்கிகளினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகள், புவிசார் அரசியல் பதற்றங்களின் கசிவுத்தாக்கங்கள் மற்றும் அதன் மூலமான தொடரும் உலகளாவிய மந்தநிலை போன்றவற்றிலிருந்து தோற்றம்பெறும் உலகளாவிய நிச்சயத்தன்மைகளுடனும் பொருளாதாரமானது போராட வேண்டியிருப்பதுடன் இது வெளிநாட்டுச் சூழலினை பொருளாதார மீட்சிக்குச் சாதகமற்றதாகும்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் மற்றும் படுகடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டதும் எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுமான சீர்திருத்தங்களைக் கவனத்திற்கொள்கையில் பொருளாதாரமானது 2023இன் இறுதிப்பகுதியிலிருந்து மீட்சிப் பாதையொன்றிற்கு நிலைமாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இது கொள்கைச் சீர்திருத்தங்களை நேரகாலத்துடனும் முழுமையானதும் செயற்றிறனானதுமான வடிவில் நடைமுறைப்படுத்துவதில் கொள்கை வகுப்பாளர்களின் அசைக்கமுடியாத கடப்பாட்டிலும் அதேவேளையில் அத்தகைய கடப்பாடுகள் அரசியல் மற்றும் தேர்தல் சுழற்சியினால் பாதிக்கப்படாமலிருப்பதனை உறுதிப்படுத்துவதிலும் தங்கியுள்ளது. வெளிநாட்டு அதிர்வுகளுக்கு பொருளாதாரத்தின் தாக்குபிடிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தேசியக் கொள்கைகளில் ஏதேனுமொரு ஊசலாட்டத்தினைத் தடுப்பதற்கும் அதன் மூலம் நடுத்தர காலத்தில் அசையாத முன்னேற்றத்தினை உறுதிப்படுத்துவதற்கும் இது இன்றியமையாததாகும்.

1.1 துறைவாரியான அபிவிருத்திகள்

உண்மைத் துறை மற்றும் பணவீக்கம்


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளுக்கமைவாக, இலங்கையின் பொருளாதாரமானது 2021இன் தொடர்பான காலப்பகுதியில் ஏற்பட்ட 9.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2022இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 4.8 சதவீத சுருக்கமொன்றைக் காண்பித்துள்ளது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் குறைவான பரவலுடன் அவதானிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட படிப்படியான மீட்சியானது வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின்மையால் ஏற்பட்ட மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியுடனும் அதிகரித்த நிச்சயமின்மைகளுடனும் 2022இன் ஆரம்பக் காலப்பகுதியிலிருந்து மறுதலையாகி 2022 முதலரைப்பகுதியில் உண்மைப் பொருளாதாரத்தின் சுருக்கமொன்றைத் தோற்றுவித்தது. உள்நாடு மற்றும் உலகளாவிய சந்தை இரண்டிலும் ஏற்பட்ட விலை உயர்விற்கு மத்தியில், அடிக்கடி நிகழும் மின்வெட்டுக்கள், வழங்கல் வழிகளை தடைசெய்கின்ற நீண்டகால எரிபொருள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை

மற்றும் உயர்வடையும் உற்பத்திச் செலவு என்பன பொருளாதாரத்தின் அனைத்து துறைகள் முழுவதிலும் பொருளாதார நடவடிக்கைகளை தளர்வடையச்செய்தன. குறிப்பாக வளமாக்கிகள் மற்றும் வேளாண்இரசாயனங்கள் போன்ற வேளாண் உள்ளீடுகளில் ஏற்பட்ட பற்றாக்குறைகள், உள்ளீடுகளினதும் எரிபொருள் பற்றாக்குறையினதும் அதிகரித்த கிரயம் என்பவற்றின் காரணமாக ஆய்விற்குரிய காலப்பகுதியில், வேளாண்மைத் துறை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 7.6 சதவீத சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது. 2022இன் முதலரைப்பகுதியில் அரிசி, தேயிலை, இறப்பர் மற்றும் காய்கறிகள் என்பவற்றின் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் வேளாண்மைத்துறையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த சுருக்கத்தின் முக்கிய உந்துசக்தியொன்றாக காணப்பட்ட அதேவேளை எண்ணெய்ப்பசை கொண்ட பழவர்க்கங்களின் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தன. கைத்தொழில்துறையினால் ஆண்டுக்காண்டு அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 7.1 சதவீத சுருக்கமானது மூலப்பொருட்களின் அருமைத்தன்மை, உயர்வடையும் உள்ளீட்டுச் செலவு, எரிபொருள் பற்றாக்குறைகள், நீண்டகால மின்வெட்டுக்கள் என்பவற்றிலிருந்து தோற்றம்பெற்ற கட்டுமானம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளின் மந்தமான செயலாற்றங்களினால் தூண்டப்பட்டது. ஆண்டுக்காண்டு

அடிப்படையொன்றில், கட்டுமானத்துறையும் சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் துணைத்துறைகளும் முறையே 8.9 சதவீதத்தாலும் 13.1 சதவீதத்தாலும் சுருக்கமடைந்த அதேவேளை, நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளின் தயாரிப்புக்களும் உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்திகளின் தயாரிப்புக்களும் முறையே 56.6 சதவீதம் மற்றும் 9.9 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க சுருக்கங்களைப் பதிவுசெய்தன. அதேவேளை தங்குமிடம், உணவு மற்றும் குடிபானங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய அத்தகைய சில பணிகள் நடவடிக்கைகளில் ஏற்பட்ட விரிவாக்கங்களால் ஆதரவளிக்கப்பட்டு, பணிகள் துறை 2022இன் முதலரைப்பகுதியில் 0.6 சதவீத சிறிதளவான சுருக்கமொன்றைக் காண்பித்துள்ளது. இத்தகைய வகைப்படுத்தலில் அவதானிக்கப்பட்ட வலுவான மீளெழுச்சியானது பொருட்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து, ஏனைய தனிப்பட்ட பணி நடவடிக்கைகள் மற்றும் நிதியியல் நடவடிக்கைகள் என்பவை தொடர்பில் அவதானிக்கப்பட்ட கணிசமான சுருக்கங்களை எதிரீடு செய்வதற்கு பாரியளவில் உதவியது.

2022இன் முதலரைப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 4.8 சதவீதச் சுருக்கமொன்றைப் பதிவு செய்தது...

பெயரளவு நியதிகளில், இலங்கைப் பொருளாதாரம் 2021இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2022இன் முதலரைப்பகுதியில் 24.8 சதவீதத்தினால் விரிவடைந்தது. செலவின அணுகுமுறைக்கமைவாக, 2022இன் முதலரைப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியானது நுகர்வுச் செலவினத்தில் ஏற்பட்ட விரிவடைவால் பிரதானமாக தூண்டப்பட்டு, அதிகரித்த விலை மட்டங்களின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 74.1 சதவீதத்திற்கு வகைகளும் நுகர்வுச் செலவினமானது, முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் ஏற்பட்ட 14.5 சதவீத விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில், 2022இன் முதலரைப்பகுதியில் 25.7 சதவீத குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. இத்தகைய விரிவாக்கத்திற்கு பங்களிப்புச்செய்யும் விதத்தில், வீட்டலகுச் செலவினம் 2022இன் முதலரைப்பகுதியில் 26.8 சதவீதம் கொண்ட உயர்வான வீதமொன்றில் வளர்ச்சியடைந்தது. மேலும், 2022இன் முதலரைப்பகுதியில் அரசு நுகர்வுச் செலவினமும் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 18.3 வளர்ச்சியைப் பதிவுசெய்த அதேவேளை, முதலீட்டுச் செலவினம் 2022இன் முதலரைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையொன்றில் 10.9 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு, உயர்வடைந்த பொருளாதார நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் கீழ்நோக்கிய முதலீட்டைப் பிரதிபலித்தது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக முதலீடு 2022இன் முதலரைப்பகுதியில் 31.0 சதவீதத்தில் தொடர்ந்தும் காணப்பட்டது. நடைமுறை விலைகளில் பொருட்கள்



மற்றும் பணிகளுக்கான தேறிய வெளிநாட்டு கேள்வியானது 2022இன் முதலாம் அரையாண்டில் குறிப்பிடத்தக்களவில் மேம்பட்டு, ஏற்றுமதிகளின் கணிசமான ஆண்டுக்காண்டு அடிப்படையிலான விரிவாக்கமான 76.7 சதவீதத்தினைப் பிரதிபலித்து, இறக்குமதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஆண்டுக்காண்டு அடிப்படையிலான 40.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பை எதிரீடு செய்தது. இதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, பொருட்கள் மற்றும் பணிகளின் தேறிய பெயரளவு வெளிநாட்டு நிலுவை, 2021இன் முதலரைப்பகுதியில் -8.5 சதவீதத்திலிருந்து 2022இன் அதையொத்த காலப்பகுதியில் -5.1 சதவீதத்திற்கு மேம்பட்டது.

2022இன் முதலரைப்பகுதியில் தொழிலின்மை வீதம் 4.5 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கு பொருளாதார நெருக்கடியின் தோற்றம் வழிவகுத்தது...

2022 முதலாம் காலாண்டில் தொழிலாளர் சந்தையில் அவதானிக்கப்பட்ட படிப்படியான மீட்சி, நாட்டில் மோசமடைகின்ற பொருளாதார நெருக்கடியால் எதிரீடு செய்யப்பட்டது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் குறைவடைந்தமை மற்றும் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளை எளிதாக்கல் என்பவற்றுடன் தொழிற்சந்தைக்கு நிகராகட்டிகள், 2022இன் முதலாம் காலாண்டில் மேம்படுத்தல்களைக் காண்பித்தன. தொழிற்படை பங்கேற்பு வீதம், 2021இன் நான்காம் காலாண்டிலும் 2021இன் முதலாம் காலாண்டிலும் பதிவுசெய்யப்பட்ட முறையே 49.5 சதவீதம் 50.9 சதவீதத்திலிருந்து 2022இன் முதலாம் காலாண்டில் 51.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இருப்பினும், முதலாம் காலாண்டின் பின்னைய பகுதியிலிருந்து பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட தளர்வுடன், தொழிற்படை பங்கேற்பு வீதம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 50.1

சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியாக கடந்த எட்டு காலாண்டுகளில் மிகவும் குறைவாகக் காணப்பட்ட தொழிலின்மை வீதம், 2022இன் முதலரைப்பகுதியில் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தபோதும், 2022இன் இரண்டாம் காலாண்டில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கமைய, 2022 முதலாம் அரையாண்டிற்கான தொழிலின்மை வீதம் 4.5 சதவீதத்தில் காணப்பட்டது.


உள்நாட்டு ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் ஏற்பட்ட வழங்கல்பக்க தடைகள், நிருவகிக்கப்பட்ட விலைத் திருத்தங்கள், இலங்கை ரூபாவின் விரைவான பெறுமானத்தேய்வு மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் பாரியளவான நாணய இலகுவடுத்தலின் காலங்கடந்த விளைவாக உயர்வடைந்த கேள்வி என்பவற்றின் காரணமாக பணவீக்கம் குறிப்பிடத்தக்க வேகத்தில் தொடர்ச்சியாக துரிதமடைந்து வரலாற்று ரீதியான உயர்ந்த மட்டங்களை அடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணால் (2013=100), அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2022 செப்டெம்பரில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 69.8 சதவீதத்திற்கு துரிதமடைந்து, அதன் விரும்பப்பட்ட மட்டங்களிலிருந்து கணிசமான பிறழ்வைப் பதிவுசெய்தது. இருப்பினும், கொ.நு.வி.சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் அதன் பின்னர் 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்திற்கு ஆண்டிற்கு ஆண்டு மிதமடைந்ததன் மூலம் மறுதலையடைவதற்கான சில சமிக்ஞைகளைக் காட்டியது. அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணால் (2013=100), அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமும் 2022 செப்டெம்பரில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 73.7 சதவீதத்திற்கு துரிதமடைந்தது. உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் இரண்டும் கணிசமானளவில் துரிதமடைந்தது. உள்நாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள், மின்வலு தீர்வைக்கான திருத்தங்கள் என்பவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேல்நோக்கிய திருத்தங்கள், வழங்கல் சங்கிலிகள் முழுவதிலும் அவற்றின் கசிந்த தாக்கங்கள் காரணமாக

பணவீக்கத்தின் அண்மைய துரிதமடைவுக்கு உணவல்லா வகைப்படுத்தலிலுள்ள வலு மற்றும் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு கணிசமாக காணப்பட்டது. இறக்குமதிப் பணவீக்கமும் துரிதமடைந்து, அதிகரித்த உலகளாவிய பண்ட விலைகளின் தாக்கத்தையும் 2022 மாசில் இடம்பெற்ற கணிசமான ரூபாவின் பெறுமானத்தேய்வின் குறிப்பிடத்தக்க ஊடுகடத்தலையும் பிரதிபலித்தது. அண்மைய பணவீக்கப் போக்குகள் பாரியளவில் நிரம்பல் தூண்டலாக காணப்பட்டபோதும், இத்தகைய அபிவிருத்திகள் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் ஆரம்பத்திலும் அதன் பின்னரும் வழங்கப்பட்ட கணிசமான நாணய இலகுவடுத்தலினால் துணைபுரியப்பட்ட கேள்வித் தூண்டலினாலான அழுத்தங்களாலும் பகுதியளவில் பங்களிப்புச் செய்யப்பட்டன. அண்மைய மாதங்களில் சில மிதமடைவு அவதானிக்கப்பட்டாலும், மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அளவீட்டால் எடுத்துரைக்கப்பட்டவாறு, 2022இன் இதுவரையான காலப்பகுதியில் கூட்டாண்மை மற்றும் வீட்டலகுத் துறைகளின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அதிகரித்தன.

வெளிநாட்டுத் துறை

உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பக்கங்களில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டுத்துறையின் பாதிக்கக்கூடிய தன்மைகள் மோசமடைந்து 2022இல் முன்னொருபோதுமில்லாத சென்மதி நிலுவை நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. 2022இன் முதல் காலாண்டில் வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினம் 2021இனை விட கணிசமாக அதிகரித்து அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு தேவைப்படும் வெளிநாட்டுச் செலாவணித்திரவத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டு, இறக்குமதிச் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிமுறைகளின் அறிமுகத்தை தேவைப்படுத்தியது. பிரதானமாக, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கொள்கை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை மற்றும் வங்கித்தொழில் முறைமையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மைப் பற்றாக்குறை போன்றவற்றினால் 2022 மாசிலிருந்து இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்த அதேவேளை ஏற்றுமதி வருவாய்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வலுவாகவிருந்தன. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகக் கணக்கில் பற்றாக்குறை 2022 சனவரி முதல் ஓகத்து வரையான காலப்பகுதியில் சுருக்கமடைந்தது.

சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைக் காண்பித்த அதேவேளை, 2022இன் முதலரைப்பகுதியில் மிதமடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் அண்மைய மாதங்களில் கணிசமான மீளெழுச்சியைப் பதிவுசெய்தன. வர்த்தகப் பற்றாக்குறை மிதமடைந்தமை மற்றும் பணிகள் கணக்கின் மிகை மேம்பட்டமை என்பவற்றுக்கு மத்தியில் மிதமடைந்த தொழிலாளர் பணவனுப்பல்களின் செயலாற்றத்தின்







உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பக்கங்களில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், முகங்கொடுக்கப்பட்ட முன்னொருபோதுமில்லாத சென்மதி நிலுவை நெருக்கடியானது, கட்டமைப்புத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கை முன்னுரிமைகளுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாடு மற்றும் படுகடன் மறுசீரமைப்புச் செய்முறை என்பனவற்றின் எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னேற்றத்துடன் சில மீட்சிகளைக் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது...

தாக்கத்தினையும் முதலாந்தர வருமானக் கணக்கு பற்றாக்குறையில் அதிகரிப்பினையும் பிரதிபலித்து, 2022இன் முதலரைப்பகுதியில் நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை விரிவடைந்தது. முதலாந்தரச் சந்தைக் கொள்வனவுகள் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு மற்றும் அரசாங்கப் பிணையங்கள் சந்தை தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்திருந்தபோதிலும் நேரடி முதலீட்டு நியதிகளில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்குமான வெளிநாட்டு உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் மிதமடைந்தன. இந்த அபிவிருத்திகளுக்கமைவாக, அலுவல்சார் ஒதுக்குகள் 2021இன் இறுதியிலுள்ளவாறான ஐ.அ.டொலர் 3.1 பில்லியனிலிருந்து 2022 செப்டெம்பர் இறுதியில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைத் திரவத்தன்மையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பற்றாக்குறை தொடர்ந்தும் செலாவணி வீதம் மீது



அழுத்தங்களை உருவாக்கி 2022 மார்ச் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிடப்பட்ட சீராக்கமொன்றினை தேவைப்படுத்தியது. இது, ஊகத்தினால் தூண்டப்பட்ட செலாவணி வீதத்தின் பாரியளவிலான பெறுமானத் தேய்வினால் பின்தொடரப்பட்டது. அதற்கமைய, 2022 ஏப்பிரலில் இலங்கை ரூபா, ஐ.அ.டொலருக்கெதிராக 41.4 சதவீதத்தினால் கணிசமாக பெறுமானத் தேய்வடைந்தது. செலாவணி வீதத்தின் மீதான நியாயமற்ற மிகையான மற்றும் ஊகங்களால் தூண்டப்பட்ட தளம்பல்களை கருத்திற்கொண்டு, மே நடுப்பகுதியிலிருந்து அனுமதிக்கத்தக்க எல்லையுடன் நாளாந்த செலாவணி வீதம் மீது வழிகாட்டலை வழங்குவதை மத்திய வங்கி தொடங்கியது. இது, அதற்குப்பின்னரான காலப்பகுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக ஒப்பிட்டளவில் உறுதியாகவிருப்பதற்கு வழிவகுத்தது. அதற்கமைய, 2022 ஒத்தோபர் இறுதிவரையான ஆண்டுகாலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா 44.8 சதவீத பெறுமானத் தேய்வினைப் பதிவுசெய்திருந்தது. நாணயக் கூடைக்கெதிராக இலங்கை ரூபாவின் அசைவினை அளவிடுவதன் மூலம் இலங்கை ரூபாவின் வெளிவாரி போட்டித்தன்மையை அளவிடும் பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீத மற்றும் உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள், 2022 ஒத்தோபரில் முடிவடைந்த பத்து மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. இதற்கிடையில், வங்கித்தொழில் முறைமையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையைப்போக்கும் முகமாக, மத்திய வங்கி அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிகளுக்காக வெளிநாட்டுச் செலாவணி நிதியிடல் ஆதரவு வழங்குவதைத் தொடர்ந்தது.

வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதை 2022 ஏப்பிரலில் அரசாங்கம் அறிவித்தமையானது கொடுப்பனவுகளை முன்கூட்டி செலுத்த முடியாமைக்கு வழிவகுத்ததுடன் அதனைத் தொடர்ந்து பொருளாதாரச் சீராக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கான பன்னாட்டு நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் 2022 ஏப்பிரலில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, படுகடன்

மறுசீரமைப்பு செயன்முறை ஆரம்பிக்கப்பட்டது. 2022 செப்டெம்பர் ஆரம்பப்பகுதியில், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியுடன் தொடர்புடைய பொருளாதாரச் சீராக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கான பன்னாட்டு நாணய நிதியத்துடன் அலுவலர் மட்ட இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதுடன் இது நடுத்தரகாலத்தில் நீடித்துநிலைத்திருக்கும் மீட்சிப் பாதைக்கு பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு செய்முறையிலும் அலுவலர் கடன்கொடுநர்களிடமிருந்து நிதியளித்தல் உத்தரவாதங்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இறைத் துறை

இறைத் துறையில் நிதி அழுத்தங்கள் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் 2022இல் பல இறைத்திரட்சி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருப்பினும் இந்நடவடிக்கைகளின் பலன்கள் இறைக் குறிகாட்டிகளில் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கப்படவில்லை. அதற்கிணங்க, மிகைக் கட்டண வரி விதிப்பு மற்றும் நிதிப் பணிகள் மீதான அதிகரித்த பெறுமதிசேர் வரி போன்ற குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தங்களை அரசாங்கம் 2022இன் முதலரைப்பகுதியில் அறிமுகப்படுத்திய அதேவேளையில் 2022 யூன் 01 முதல் நடைமுறைக்குவரும் விதத்தில் தொலைத்தொடர்பு தீர்வை மற்றும் பொதுவான பெறுமதிசேர் வரியையும் அதிகரித்தது. மட்டுப்படுத்தப்பட்ட இறைசார் இடைவெளியினைக் கருத்திற்கொண்டு பல செலவின சிக்கனப்படுத்தல் வழிமுறைகளும் ஏப்பிறல் 2022இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அவசரமற்ற மூலதனச் செலவினங்கள் மற்றும் மேலதிக நேரம், புதிய ஆட்சேர்ப்பு மேலான மீண்டெழும் செலவுகள் போன்றவற்றைக் குறைத்தல் இதில் அடங்கும். அரசிறை மற்றும் கொடைகள் 2021இன் முதலரைப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மந்தமான வருமானம் மற்றும் கொடைகள் ஆகியவற்றின் ரூ.715.3 பில்லியனுடன் (மொ.உ.உற்பத்தியின் 4.0 சதவீதம்) ஒப்பிடுகையில் 2022இன் முதலரைப்பகுதியில் ரூ.919.5 பில்லியனைப் (எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.1 சதவீதம்) பதிவுசெய்தது. ஆய்விற்குரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசிறைக் கொள்கை நடவடிக்கைகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பணவீக்க அதிகரிப்பு மற்றும் பெறுமானம் தேய்வடைந்த செலாவணி வீதம் ஆகியவற்றின் கசிவுத்தாக்கத்துடன் இணைந்து அரசிறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. செலவினச் சிக்கன முயற்சிக்கு மத்தியில், குடித்தொகையின் வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் மீதான உலகளாவிய நோய்தொற்றினால் தோற்றுவிக்கப்பட்ட தொடர் தாக்கங்களை நீக்குவதற்கான நிவாரண வழிமுறைகள் மீதான மேலதிகச் செலவின உயர்வு, அதிகரித்த உள்நாட்டு வட்டி வீதங்களிலிருந்து தோற்றுவிக்கப்படுகின்ற சாதகமற்ற சந்தை அபிவிருத்திகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணியின் பாரியளவிலான பெறுமானத் தேய்மானம் காரணமாக பொருட்கள் மற்றும்


பணிகள் மீதான அதிகரிக்கின்ற செலவு போன்றனவற்றினால் அரச செலவினம் தொடர்ந்து அதிகரித்தது. பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2021இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ.1,495.5 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 8.5 சதவீதம்) ரூ.1,822.1 பில்லியனுக்கு (எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 8.1 சதவீதம்) 21.8 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

இறைத்திரட்சி வழிமுறைகளின் முழுமையான தாக்கம் இன்னும் உணரப்படாததால், 2022ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் அரசிறையின் பெயரளவிலான அதிகரிப்பை அரசாங்கச் செலவினங்களின் அதிகரிப்பு ஈடுசெய்தது. இதனால், 2022ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் திரண்ட இறை மீதி மற்றும் நடைமுறைக் கணக்கு மீதி போன்றவை பெயரளவு நியதியில் மோசமடைந்திருந்ததெனினும், முக்கிய இறை குறிகாட்டிகளை எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மதிப்பிடும் போது சில முன்னேற்றங்கள் காணப்பட்டன. அதற்கிணங்க, பெயரளவு நியதிகளில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையானது 2021இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.780.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதம்) 2022இன் முதலரைப்பகுதியில் ரூ.902.7 பில்லியனுக்கு (எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.0 சதவீதம்) விரிவடைந்தது. இருப்பினும், ஆரம்பப் பற்றாக்குறை முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவாகிய ரூ.273.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 1.5 சதவீதம்) ஆய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் ரூ.244.8 பில்லியனுக்கு (எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 1.1 சதவீதம்) குறைவடைந்தது. எனினும், எதிர்வரும் காலப்பகுதியில் அரசிறையில் பாரிய பாய்ச்சல் அடையப்படாவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் 2022இன் இதுவரையில் நிலுவையிலுள்ள அரசாங்கத்தின் அண்மைக்காலக் கொடுப்பனவுகளின் ஏதேனும் தீர்ப்பனவுகள் இறை மீதியினை மேலும் தேய்வடையச் செய்யும்.




**மட்டுப்படுத்தப்பட்ட
இறைசார் இடைவெளியினைக்
கருத்திற்கொண்டு அரசாங்கம்
முக்கிய வரிச் சீர்திருத்த
வழிமுறைகள் மற்றும் செலவினச்
சிக்கனப்படுத்தல் வழிமுறைகளை
2022இல் அறிமுகப்படுத்தியது...**

படுகடன் முடக்கத்திற்கும் இலங்கையின் நாட்டிற்கான கடன் தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டமைக்கும் மத்தியில் உலகளாவிய மூலதனச் சந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையினைப் பிரதிபலித்து, 2022 முதலரைப்பகுதியில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை தேறிய அடிப்படையில் உள்நாட்டு மூலங்களினூடாகவே ஒட்டுமொத்தமாக நிதியளிக்கப்பட்டது. தேறிய உள்நாட்டு நிதியிடலானது, 2021இன் தொடர்புடைய காலப்பகுதியின்



(அ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மீள்தொடரீதப்பட்ட மொ.உ.உ.உ. மதிப்பீடுகள் (2015 தள ஆண்டு) 2018 தொடக்கம் 2021 வரைபாண காலப்பகுதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் மொ.உ.உ.உ. மதிப்பீடுகள் ஏறிய 2022இற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மூலங்கள்: நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

ரூ.759.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் ரூ.947.1 பில்லியன் தொகையுடையதாகவிருந்தது. அதேவேளை, தேறிய வெளிநாட்டு நிதியிடலானது 2021இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவாகிய ரூ.21.2 பில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு நிதியிடலுடன் ஒப்பிடுகையில் 2022இன் முதலரைப்பகுதியில் ரூ.44.4 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவுத் தொகையுடையதாகவிருந்தது. வர்த்தக வங்கிகளுக்கு மீள்கொடுப்பனவு செய்ததன் விளைவாக வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக வங்கித்தொழில் முறைமையிலிருந்து கடன் பெறுவது குறைந்தபோதிலும் மத்திய வங்கியிடமிருந்தான தேறிய நிதியளித்தலானது 2021இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.310.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆய்வுக்குப்படுகின்ற காலப்பகுதியில் ரூ.1,000.0 பில்லியனுக்குக் கணிசமாக அதிகரித்தது. இலங்கை ரூபாவின் சடுதியான தேய்மானம் மற்றும் அதிகரித்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை என்பவற்றினால் மத்திய அரசு படுகடன் 2021 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2022 யூன் இறுதியளவில் குறிப்பிடத்தக்க 37.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. வெளிநாட்டுப் பொதுப்படுகடன் பணிக் கொடுப்பனவுகள் தொடர்பில் 2022 ஏப்பிரல் 12 அன்று



(அ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மீள்தொடரீதப்பட்ட மொ.உ.உ.உ. மதிப்பீடுகள் (2015 தள ஆண்டு) 2018 தொடக்கம் 2021 வரைபாண காலப்பகுதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் மொ.உ.உ.உ. மதிப்பீடுகள் ஏறிய 2022இற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மூலங்கள்: நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

வெளியிடப்பட்ட இடைக்காலக் கொள்கை அறிவிப்பின் பின்னர் நிலுவையிலுள்ள பல்வேறு படுகடன் பணிக்கொடுப்பனவுகள் இறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளமைக்கு மத்தியில் 2022 யூன் இறுதியளவிலான மத்திய அரசு படுகடன் இருப்பு ரூ.24,264.4 பில்லியனுக்கு மதிப்பிடப்பட்டது. மொத்த உள்நாட்டுப் படுகடனானது 2022 யூன் இறுதியில் ரூ.12,738.5 பில்லியனுக்கு ரூ.1,641.3 பில்லியன் கொண்ட அதிகரிப்பொன்றினைக் கொண்டிருந்த வேளையில், வெளிநாட்டுப் படுகடன் 2021 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மட்டங்களிலிருந்து ரூ.11,525.9 பில்லியனுக்கு ரூ.5,033.7 பில்லியனால் அதிகரித்தது.


ஐ.அ.டொலருக்கெதிராக
இலங்கை ரூபாவின் பாரிய
பெறுமானத் தேய்வு மற்றும்
அதிகரித்த வரவுசெலவுத்திட்டப்
பற்றாக்குறை போன்றவை 2022
யூன் மாத இறுதியில் மத்திய
அரசு படுகடன் குறிப்பிடத்தக்களவு
அதிகரிப்பதற்கு வழிவகுத்தன...

நாணயத் துறை

ரூபாவின் பெறுமானத் தேய்வு, உலகளாவிய எரிபொருள் மற்றும் ஏனைய பண்ட விலை உயர்வுகள், உள்நாட்டு நிருவகிக்கப்பட்ட விலைகளுக்கான சீராக்கங்கள் மற்றும் உள்நாட்டு வழங்கல்பக்க இடையூறுகள் போன்றவற்றால் தூண்டப்பட்டு பணவீக்க அழுத்தங்கள் தொடர்ச்சியாக அதிகரித்தமைமினால் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கியானது 2022 முழுவதுமான காலப்பகுதியில் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ச்சியாகப் பேணிய அதேவேளையில் பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய உறுதிநிலை தளர்வதற்கான சாத்தியத்தினைத் தடைசெய்தது. அதற்கிணங்க, முக்கிய கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதங்கள் என்பன 2021 ஓகத்திலிருந்து மொத்தமாக 10 சதவீதப் புள்ளிகளினால் அதிகரிக்கப்பட்டு 2022 ஓக்தோபர் இறுதியளவில் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாகக் காணப்பட்டன. கேள்வியால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்களின் மேலதிக அதிகரிப்பைத் தடைசெய்தல், பாதகமான பணவீக்க எதிர்பார்ப்புக்களின் அதிகரிப்பை முன்கூட்டியே தடுத்தல், செலாவணி வீதத்தை நிலைப்படுத்தும் செய்முறையை ஆதரித்தல் மற்றும் சந்தை வட்டி வீதக் கட்டமைப்பில் காணப்படும் முரண்பாடுகளைச் சரிசெய்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டு கொள்கை வட்டி வீதங்களை முன்னொருபோதுமில்லாத விதத்தில் 2022 ஏப்பிரலில் 7 சதவீதப் புள்ளிகளினால் மேல்நோக்கிச் சீராக்கியதையும் இது உள்ளடக்குகின்றது. அதேவேளை, 2021 செப்டெம்பரில் 2 சதவீதப் புள்ளிகளால் நியதி ஒதுக்கு விகிதமானது அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2022இன் இதுவரையான

வரைபடம் 1.7

துணைநிலை வீத வீச்சு மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்கள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

காலப்பகுதியில் அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கு மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைப் பயன்படுத்தல், தேறிய நாணய மீளெடுப்பனவுகள், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியிடுவதற்காக மத்திய வங்கி மூலமான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகள், மத்திய வங்கி மூலமான வெளிநாட்டுச் செலாவணி விற்பனை - கொள்வனவு பரஸ்பர பரிமாற்றல்கள் (முதிர்ச்சிகள் நீங்கலாக) மற்றும் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் உடனடி விற்பனைகள் போன்ற ஏனைய பல காரணிகளால் உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மை மட்டங்கள் ஒப்பீட்டளவில் பற்றாக்குறை மட்டங்களிலேயே தொடர்ந்தும் காணப்பட்டன. கொள்கை வட்டி வீதங்களின் கடுமையான அதிகரிப்பின் விரைவான ஊடுகடத்தல் மற்றும் உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையின் இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகளும் சந்தை வட்டி வீதங்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றிற்கு வழிவகுத்ததோடு அண்மைய வரலாற்றில் அவற்றின் மிக உயர்வான மட்டங்களை அடையச் செய்தன. அரசாங்கத்தின் அதிகரித்த கடன்பெறுதல் தேவைப்பாடுகளிற்கு மத்தியில் முக்கிய கொள்கை வட்டி வீதங்களின் கடுமையான அதிகரிப்பு மற்றும் படுகடன் மறுசீரமைப்புக் கரிசனைகளுக்கு மத்தியிலான அதிகரித்த நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் என்பவற்றைத் தொடர்ந்து அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளும் ஏனைய வட்டி வீதங்களின் சீராக்கங்களுக்கு விகிதாசாரமற்ற முறையில் குறிப்பிடத்தக்களவான மேல்நோக்கிய அசைவைப் பதிவுசெய்தன. இலங்கை ரூபாவின் சடுதியான பெறுமானத் தேய்மானம் காரணமாக 2022 மார்க் - மே வரையிலான காலப்பகுதியில் விரிவாக்கமொன்று பதிவுசெய்யப்பட்ட போதிலும் நாணயக் கொள்கையின் இறுக்கமாக்கலுடன் தனியார் துறைக்கான வங்கித்தொழில் முறைமையிலிருந்தான கொடுகடன் மிதமடைய ஆரம்பித்து 2022 யூன் தொடக்கம் தொடர்ச்சியாக உண்மை நியதிகளில் வெளிநின்ற கொடுகடனில் சுருக்கங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதற்கிணங்க, 2022 ஓகத்து இறுதியளவில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு

அட்டவணை 1.1

அண்மைக்கால நாணயக் கொள்கை வழிமுறைகள்


திகதி	வழிமுறை
2021 ஓகத் 19	துணைநிலை வைப்பு வசதி வீதமும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கும் 6.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டதுடன், வங்கி வீதம் தன்னியக்கமாக 9.00 சதவீதத்திற்கு சீராக்கப்பட்டது.
2021 ஓகத் 19	நியதி ஒதுக்கு வீதம் 2021 செப்டெம்பர் 01ஆம் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2.00 சதவீதப் புள்ளியினால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
2022 சன 20	துணைநிலை வைப்பு வசதிவீதமும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டதுடன், வங்கி வீதம் தன்னியக்கமாக 9.50 சதவீதத்திற்கு சீராக்கப்பட்டது.
2022 மார் 04	துணைநிலை வைப்பு வசதி வீதமும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டதுடன், வங்கி வீதம் தன்னியக்கமாக 10.50 சதவீதத்திற்கு சீராக்கப்பட்டது.
2022 மார் 07	செலாவணி வீதத்தில் ஓர் சீராக்கம் அனுமதிக்கப்பட்டது.
2022 ஏப் 08	2022 ஏப்பிரல் 08ஆம் நாளில் வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் துணைநிலை வைப்பு வசதி வீதமும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமும் 700 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 13.50 சதவீதத்திற்கும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டதுடன், வங்கி வீதம் தன்னியக்கமாக 17.50 சதவீதத்திற்கு சீராக்கப்பட்டது.
2022 யூலை 07	துணைநிலை வைப்பு வசதி வீதமும் துணைநிலை கடன்வழங்கல் வீதமும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 14.50 சதவீதத்திற்கும் 15.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டதுடன், வங்கி வீதம் தன்னியக்கமாக 18.50 சதவீதத்திற்கு சீராக்கப்பட்டது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

குறிப்பு: வட்டி வீதங்கள் மீது மத்திய வங்கி உச்ச எல்லைகளை பின்வருமாறு விதித்தது/ திருத்தியது

- 24.08.2021: உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் தொடர்பில் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகள் விதிக்கப்பட்டன.
- 30.12.2021: உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் தொடர்பில் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதங்கள் (364 நாள் திறைசேரி உண்டியல் விளைவுடன் இணைக்கப்பட்டது) மீதான உச்ச எல்லைகள் திருத்தப்பட்டன.
- 31.12.2021: உரிமம்பெற்ற வங்கிகளின் பிணையமிடப்பட்ட வீட்டுக் கடன்களின் வட்டி வீதங்கள் (சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை விதமுடன் இணைக்கப்பட்டது) மீதான உச்ச எல்லைகள் திருத்தப்பட்டன.
- 04.03.2022: உரிமம்பெற்ற வங்கிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் வழங்கல் சாதனங்கள் மீதான வட்டிவீத உச்ச எல்லைகள் திருத்தப்பட்டன. (தளர்த்தப்பட்டன)
- 11.03.2022: உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் தொடர்பில் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகள் நீக்கப்பட்டன.
- 21.04.2022: உரிமம்பெற்ற வங்கிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் வழங்கல் சாதனங்களில் வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகள் நீக்கப்பட்டன.

வளர்ச்சியானது 12.0 சதவீதத்திற்கு சுருக்கமடைந்துள்ளதன் ரூபாவின் பெறுமானத் தேய்விற்குச் சீராக்கப்பட்டதன் பின்னர் அது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் ஏறத்தாழ 1.9 சதவீதத்திற்குச் சுருக்கமடைந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, அரசாங்கமானது உள்நாட்டு நிதியிடலில் குறிப்பாக மத்திய வங்கியில், தொடர்ந்து நம்பியிருத்தலை பிரதிபலிக்கும் வகையில், குறைவான அரச அரசிறை மற்றும் வெளிநாட்டு நிதியிடல் மூலங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல்



என்பவற்றிற்கு மத்தியில் வங்கித்தொழில் முறைமை மூலமான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் குறிப்பிடத்தக்களவு விரிவடைந்தது. வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத்தொழில் முயற்சிகளால் பெறப்பட்ட கொடுகடனும் அவற்றின் பலவீனமான நிதியியல் செயலாற்றம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணியில் குறித்துரைக்கப்பட்ட படுகடன்களின் மீள்மதிப்பீட்டுத் தாக்கங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் கணிசமாக விரிவடைந்து காணப்பட்டது. அதேவேளை, மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட சரிவின் காரணமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. அரசு துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட கணிசமான விரிவாக்கம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணியில் குறித்துரைக்கப்பட்ட படுகடன்களின் மீள்மதிப்பீட்டுத் தாக்கம் காணப்பட்ட போதிலும், 2022 ஏப்பிரலிலிருந்து விரிந்த பண நிரம்பலின் (M_{2b}) வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இது தனியார் துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட சுருக்கம் மற்றும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றால் உந்தப்பட்டது. விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியானது 2022 ஏப்பிரலில்

காணப்பட்ட உச்ச சதவீதமான 20.0 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்து இறுதியளவில் 14.0 சதவீதத்திற்கு மிதமடைந்தது. ரூபாவின் பெறுமானத் தேய்வுத் தாக்கத்திற்குச் சீராக்கம் செய்யப்பட்டதன் பின்னர், விரிந்த பணத்தின் (M_{2b}) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியானது 2022 ஓகத்து இறுதியளவில் ஏறத்தாழ 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதியியல் துறை

2022இன் இதுவரையான காலப்பகுதியில், பொருளாதாரத்தில் நிலவிய நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் நிதியியல் துறையின் உறுதிப்பாடு சவால்மிக்கதாக காணப்பட்டது...

2022இன் இதுவரையான காலப் பகுதியில், பொருளாதாரத்தில் நிலவிய நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் நிதியியல் துறையின் உறுதிப்பாடு சவால்மிக்கதாக காணப்பட்டது. சொத்துக்களின் நியதிகளில் வங்கித்தொழில் துறை வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்த போதிலும், வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிகளும் இறுக்கமான நாணயக் கொள்கைகளும் குறிப்பாக வெளிநாட்டு நாணய திரவத்தன்மையினதும் கொடுகடன் தரத்தினதும் நியதிகளில், துறைக்கு சவால்களை ஏற்படுத்தின. 2022 ஓகத்தில் முடிவடையும் எட்டு மாத காலப்பகுதியில், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினதும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளினதும் துறைச் செயலாற்றம் மேம்பட்ட அதேவேளை மொத்த மூன்றாவது கட்டக் கடன்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டு துறையின் கொடுகடன் தரத்தில் சாத்தியமான சரிவைக் குறித்துக்காட்டின. முக்கியமாக, சமகால பொருளாதார நிச்சயமற்றத்தன்மைகள் காரணமாக முதனிலை வணிகர் கம்பனிகள், உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகள், காப்புறுதிக் கம்பனிகள், ஓய்வுகால நிதியங்கள் மற்றும் ஏனைய துணைத் துறைகள் இக்காலப்பகுதியில் கலப்புச் செயலாற்றமொன்றை எடுத்துக்காட்டின. நிதியியல் சந்தைகளின் நியதிகளில், அட்டவணைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகள், நாணய மீள்எடுப்பனவுகள் அதேபோன்று வெளிநாட்டு நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த உடன்படிக்கையின் முதிர்ச்சிகள் ஆகியவற்றின் காரணமாக 2022இல் உள்நாட்டு பணச் சந்தையில் தொடர்ச்சியான பற்றாக்குறையொன்று காணப்பட்ட அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை வர்த்தக அளவுகளின் நியதிகளில் அதன் வீழ்ச்சிப் போக்கைத் தொடர்ந்தது. இறைத் துறைக்கு நிதியளிப்பதற்கான குறிப்பிடத்தக்க தேவைப்பாடு, கொள்கை வட்டி வீதங்களின் உயர்வு மற்றும் சந்தையின் நிச்சயமற்றத்தன்மைகள் ஆகியவற்றின் விளைவாக அரசு பிணையங்கள் சந்தை முதலாந்தரச் சந்தை விளைவு வீதங்களில் ஏற்றமொன்றை எடுத்துக்காட்டியது. மேலும், 2022

முன்னொருபோதுமில்லாத நாணயக் கொள்கை நடவடிக்கைகளின் விரைவான ஊடுகடத்தல் மற்றும் இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது...

பெப்பருவரி ஆரம்ப காலத்திலிருந்து பங்குரிமை மூலதனச் சந்தை சடுதியான வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்ததுடன் 2022 ஏப்பிறலிலிருந்து இது மிதமடைந்தது. ஆண்டுகாலப்பகுதியில், நிதியியல் சந்தைகளில் நிலவிய சவால்மிக்க நிலைமைகளுக்கு மத்தியிலும், நிதியியல் உட்கட்டமைப்பானது துறையின் சீரானதொரு தொழிற்பாட்டினை நிச்சயப்படுத்தியிருந்தது. அதேவேளை, புதிய வங்கித்தொழில் சட்டம் உள்ளடங்கலாக, பல்வேறு வழிமுறைகளின் மூலமாக நிதியியல் துறையின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றது.

1.2 பன்னாட்டுப் பொருளாதாரச் சூழல்

உயர்வான பணவீக்கம், இறுக்கமான நிதியியல் நிலைமைகள், புவிசார் அரசியல் பதட்டங்களின் மோசமான கசிவுத்தாக்கங்கள், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தொடர்ச்சியான தாக்கங்கள், மற்றும் ஏனையவற்றுக்கு மத்தியில் சாத்தியமான உலகளாவிய மந்தநிலை மற்றும் உணவு பாதுகாப்பின்மை தொடர்பாக தோற்றம்பெற்றுவரும் கரிசனைகள் போன்ற பல்வேறு சவால்களினால் உலகப் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. 2022 ஒத்தோபரில் வெளியிடப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டின் பிரகாரம், உலகப் பொருளாதாரமானது 2021இன் 6.0 சதவீதத்திலிருந்து 2022இல் 3.2 சதவீதத்திற்கும் 2023இல் 2.7 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2007/2008ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட உலகளாவிய நிதியியல் நெருக்கடி மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் உச்ச நிலையைத் தவிர, பன்னாட்டு நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட பலவீனமான வளர்ச்சி எதிர்வுகூறல் இதுவாகும். இதற்கமைவாக, மோசமான உலகளாவிய வளர்ச்சிச் செயலாற்றமானது ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய வலயம் மற்றும் சீனா என்பன உள்ளிட்ட உலகின் பாரிய பொருளாதாரங்களின் முக்கிய பொருளாதார சரிவுகளினால் உந்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, உலகப் பொருளாதாரங்களில் மூன்றில் ஒரு பகுதி தொடர்ச்சியாக இரு காலாண்டுகளின் எதிர்மறையான வளர்ச்சியை அனுபவித்துள்ளன, இது துல்லியமாக “மந்தநிலையை” சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் வளர்ச்சியானது 2021இன் 5.2 சதவீதத்திலிருந்து 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் முறையே, 2.4 சதவீதத்திற்கும் 1.1 சதவீதத்திற்கும் மந்தமடையுமென உலகப் பொருளாதாரத் தோற்றப்பாடு எதிர்வுகூறுகிறது. முக்கியமாக, உண்மை செலவிடத்தக்க வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வதிவிட முதலீடுகள் மீதான உயர் செலவினம் என்பன காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியானது 2021இன் 5.7 சதவீதத்திலிருந்து 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் முறையே, 1.6 சதவீதத்திற்கும் 1.0 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய வலயத்தில், வளர்ச்சி எறிவுகள் 2021இன் 5.2 சதவீதத்திலிருந்து 2022இல் 3.1

சதவீதத்திற்கும் 2023இல் 0.5 சதவீதத்திற்கும் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளன. தோற்றம்பெற்று வரும் சந்தை மற்றும் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களின் வளர்ச்சியும் 2021இன் 6.6 சதவீதத்திலிருந்து 2022இல் 3.7 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்து 2023இல் அதே மட்டங்களில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னேற்றங்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில் குறைந்தளவான சுருக்கத்தைப் பிரதிபலிக்கிறது. 2021இல் 7.2 சதவீதமாக காணப்பட்ட தோற்றம்பெற்றுவரும் மற்றும் வளர்ச்சியடைந்துவரும் ஆசியாவின் வளர்ச்சியானது 2022இல் 4.4 சதவீதத்திலும் 2023இல் 4.9 சதவீதத்திலும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டு கொவிட்-19இனால் ஏற்பட்ட முடக்கல்கள் மற்றும் மோசமடைந்துவரும் சொத்து சந்தை விலைகள் என்பன காரணமாக சீனாவின் மெதுவடைதலொன்றைப் பிரதிபலிக்கின்றது. சீனப் பொருளாதாரமானது 2021இன் 8.1 சதவீதத்திலிருந்து 2022இல் 3.2 சதவீதத்திற்கும் 2023இல் 4.4 சதவீதத்திற்கும் மெதுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கான வளர்ச்சி வாய்ப்புக்களும் 2021இன் 8.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2022இலும் 2023இலும் முறையே 6.8 சதவீதத்திற்கும் 6.1 சதவீதத்திற்கும் திருத்தப்பட்டுள்ளன.



தொடர்ச்சியான புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பண்ட விலைகள் மீதான அதன் கசிவுத் தாக்கங்கள், பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்தல் மற்றும் முக்கிய மத்திய வங்கிகளினால் ஒட்டுமொத்த இறுக்கமடைந்த நாணயக் கொள்கை ஆகியவற்றிலிருந்து தோன்றிய மந்தநிலைக்கான வாய்ப்புக்களை உலகப் பொருளாதாரம் எதிர்நோக்குகிறது...

உலகப் பணவீக்கமானது கடந்த இரு தசாப்தங்களில் காணப்பட்ட உயர்ந்தளவான மட்டத்தில் காணப்பட்ட துரிதமாக இறுக்கமடையும் நாணயக் கொள்கையைப் பின்பற்றுவதைத் தேவைப்படுத்துகிறது. 2021இலிருந்து பணவீக்கம் எதிர்பார்த்ததை விட விரைவாகவும் வலுவாகவும் அதிகரித்துள்ள அதேவேளை 2022இல் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் பணவீக்கம் 1982இலிருந்து பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தளவான மட்டங்களை அடைந்துள்ளது. உலகப் பொருளாதார தோற்றப்பாட்டின் எதிர்வுகூறலின் பிரகாரம், 2021இல் 3.1 சதவீதமாக காணப்பட்ட முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் பணவீக்க வீதமானது 2023இல் 4.4 சதவீதத்திற்கு மிதமடைவதற்கு முன்னர் 2022இல் 7.2 சதவீதத்திற்கு உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2021இல் 5.9 சதவீதமாக காணப்பட்ட தோற்றம்பெற்றுவரும் சந்தைகள் மற்றும் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களின் பணவீக்கம் 2022இல் 9.9 சதவீதத்திற்கு உயர்வடைந்து

அட்டவணை 1.2

தேறித்தெடுக்கப்பட்ட மத்திய வங்கிகளின் கொள்கை வட்டி வீதங்களின் மாற்றங்கள் %

நாடு	முதன்மைக் கொள்கை வீதம்	2019 முடிவில்	2020 முடிவில்	2021 முடிவில்	2022 ஒக்-முடிவில்
இலங்கை	துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.00	4.50	5.00	14.50
	துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	8.00	5.50	6.00	15.50
தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள்					
இந்தியா	மீள்கொள்வனவு வீதம்	5.15	4.00	4.00	5.90
மலேசியா	ஒரீரவுக் கொள்கை வீதம்	3.00	1.75	1.75	2.50
தாய்லாந்து	1-நாள் இருபுடை மீள்கொள்வனவு வீதம்	1.25	0.50	0.50	1.00
சீனா	1-ஆண்டு கடன்வழங்கல் முதன்மை வீதம்	4.15	3.85	3.80	3.65
இந்தோனேசியா	7-நாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்	5.00	3.75	3.50	4.75
பிலிப்பைன்ஸ்	ஒரீரவு நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்	4.00	2.00	2.00	4.25
முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள்					
ஐக்கிய அமெரிக்கா	பெரல் நிதிய வீதம்	1.50 - 1.75	0.00-0.25	0.00-0.25	3.00-3.25
ஐக்கிய இராச்சியம்	வங்கி வீதம்	0.75	0.10	0.25	2.25
ஐரோப்பிய மத்திய வங்கி	மீள்நிதியிடல் வீதம்	0.00	0.00	0.00	2.00
யப்பான்	ஒரீரவு அழைப்பு வீதம்	-0.10	-0.10	-0.10	-0.10
கனடா	ஒரீரவு வீதம்	1.75	0.25	0.25	3.75
அவுஸ்திரேலியா	காசு வீதம்	0.75	0.10	0.10	2.60
சுவிட்சர்லாந்து	மீள்கொள்வனவு வீதம்	-0.25	0.00	0.00	1.75

மூலம்: தொடர்பான மத்திய வங்கிகளின் இணையத்தளங்கள்

2023இல் 8.1 சதவீதத்திற்கு சிறிதளவில் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வயர்ந்த பணவீக்க மட்டங்களின் தாக்கம் உலகெங்கிலும் அனைத்துப் பொருளாதார ஆர்வலர்களினாலும் உணரப்பட்டபோதிலும், வீட்டுத்துறை நுகர்வீல் அரைபகுதியை உணவிற்காக செலவிடுகின்ற குறைந்தளவு வருமானத்தைக் கொண்ட நாடுகளின் மீது இவ்விலை அபிவிருத்திகள் கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இப்பொருளாதாரங்களில் குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற குடித்தொகையில் கணிசமான பகுதியினரின் சமூகப் பொருளாதார நலனோன்புகையையும் வாழ்க்கைத் தரங்களையும் இது கடுமையாக பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல உள்நாட்டு விலை அழுத்தங்களை மிகைப்படுத்தியுள்ள ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் கணிசமான உயர்விலிருந்து தோன்றுகின்ற குறிப்பிடத்தக்க வெளிப்புற சவால்களை தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் ஏற்கனவே எதிர்நோக்குகின்றன. இதன்விளைவாக, பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இவ்வளர்ந்துவரும் விலையிடல் அழுத்தங்கள் உண்மை வருமானங்களை சுருக்கும்/குறைக்கும் அத்துடன் அண்மைய எதிர்காலத்தில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டை மேலும் பலவீனப்படுத்தும் என்று உலகப் பொருளாதார தோற்றப்பாடு எடுத்துக்காட்டுகிறது. விலை உறுதிப்பாட்டை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில் தற்போது உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகள் கவனம் செலுத்தியிருப்பினும், கொள்கை இறுக்கமாக்குதலின் வேகமானது முக்கியமான விவாதத்திற்குரிய விடயமாக

காணப்படுகின்றது. மந்தமான தாக்கங்களுக்கும் விரைவாக இறுக்கமடையும் கொள்கையின் நன்மைகளுக்குமிடையிலான சமநிலையை உரிய வகையில் கருத்திற்கொண்டு, சில கொள்கைவகுப்பாளர்கள் ஏற்கனவே தமது கொள்கை இறுக்கமாக்கலை ஓரளவிற்கு மெதுவடையச் செய்துள்ளனர்.

1.3 எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட தாழ்ந்தளவிலான வளர்ச்சி மட்டங்கள் வரலாற்றில் உயர்ந்தளவிலான பணவீக்க மட்டங்களுடன் இணைந்து குறிப்பிடத்தக்க மெதுவடைதல் மற்றும் மோசமடைந்த பொருளாதார பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் என்பவற்றிலிருந்து அண்மைக்காலத்தில் இலங்கைப் பொருளாதாரம் உறுதிப்பாட்டினை மீள்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சகல பொருளாதார ஆர்வலர்களிடமிருந்தும் வேதனையளிக்கின்ற சமூக பொருளாதார சீராக்கங்களைத் தேவைப்படுத்திய போதிலும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் அறிமுகப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டு வழிமுறைகளின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் அத்தியாவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது. சந்தேகத்திற்கு இடமின்றி, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இறை மற்றும் நாணயக் கொள்கை வழிமுறைகள் அண்மைக்காலத்தில் குறைவடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கின்ற போதிலும் நுகர்வோர் கேள்வியைக் குறைக்கின்ற வேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய நிலைநிறுத்துவதற்கும் துணைபுரியும். இருப்பினும், ஆழமாக வேரூன்றிய அமைப்பியல் சார்ந்த பிரச்சனைகளை முழுமையான மற்றும் செயற்றிறன் வாய்ந்த முறையொன்றில் தீர்ப்பதன் மூலம், பொருளாதார உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கும் நடுத்தர காலத்தில் அதிகளவு நீடித்துநிலைத்திருக்கும் வளர்ச்சி உத்வேகமொன்றினை நோக்கி முன்னேற்றமடைவதற்கும் இத்தகைய வழிமுறைகள் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, படுகடன் மறுசீரமைப்புச் செயன்முறையின் வெற்றிகரமான மற்றும் காலந்தவறாத நிறைவுடன் இணைந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் திட்டமிடப்பட்ட பொருளாதார சீராக்கங்கள் மற்றும் அமைப்பியல் சார்ந்த மறுசீரமைப்புக்கள் என்பவற்றுடன் பரந்தளவில் இசைந்து செல்லும் விதத்திலான கட்டுப்பாட்டுடனான பொருளாதார உறுதிப்பாட்டுக் கட்டமைப்பொன்றினைப் பின்பற்றுவதானது பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாததொன்றாகும்.

2022இல், பொருளாதாரமானது ஏறத்தாழ 8.0 சதவீதத்தினால் சடுதியாகச் சுருக்கமடைந்து இலங்கை வரலாற்றில் பாரியளவிலான பொருளாதாரச் சுருக்கத்தினைப் பதிவுசெய்யுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. இறுக்கமான வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகள், உலகளாவிய பண்ட விலைகளின் உயர்வடைந்த மட்டங்கள், மின்சார மற்றும் வலுத் துறையின்

பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் அதேபோன்று நாணய மற்றும் இறைக் கொள்கைகள் ஆகிய இரண்டினதும் இறுக்கமடைதல் என்பவற்றிற்கு மத்தியில் மூலவளங்களில் காணப்படுகின்ற பற்றாக்குறைகளின் ஒருங்கிணைந்த தாக்கம் 2022இல் ஒட்டுமொத்த பொருளாதார செயலாற்றத்தின் மீது எதிர்க்கணிய தாக்கங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள பேரண்டப் பொருளாதார பாதிக்கப்படக்கூடிய தன்மைகளின் நீடித்த விளைவுகள், உள்நாட்டு வரிக் கட்டமைப்பிற்கான குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய சீராக்கங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்களையும் பண்ட விலைகளின் மீதான புவிசார் அரசியல் பதட்டங்களின் கசிவுத் தாக்கங்களையும் தடுப்பதற்கு உலகெங்கிலுமுள்ள முக்கிய மத்திய வங்கிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நாணயக் கொள்கை இறுக்கமடைதலின் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தின் சாத்தியமான மெதுவடைதல் என்பன காரணமாக 2023இல் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சி தொடர்ந்தும் மிதமாகவே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார சீராக்க செயற்றிட்டத்துடன் 2024இலிருந்து வளர்ச்சி வேகமடையுமென எதிர்பார்க்கப்படுவதானது பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைவதற்கான தூண்டுதலளிக்கும் குழலொன்றிற்கு வழிவகுக்கும். இந்நெருக்கடிமிக்க சூழலில் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் அதன் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும் அமைப்பியல் சார்ந்த மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினதும் ஏனைய கொள்கை வகுப்பாளர்களினதும் வலுவான திடசங்கற்பம் அத்தியாவசியமானதாகும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கொள்கை நிலைமாற்றங்கள் மற்றும் வழிமுறைகள் என்பன நடுத்தர காலத்தில் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும். பொருளாதாரத்தின் வலுப் பாதுகாப்பினை செலவு குறைந்த மற்றும் நீடித்துநிலைத்திருக்கும் முறையொன்றில் மேம்படுத்தும் பொருட்டு புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களின் அதிகரித்த பின்பற்றுதலை நோக்கிய அரசாங்கத்தின் முயற்சிகள் இவ்விடயத்தில் முக்கியமானதொரு முன்னெடுப்பாகும். மேலும், கொடும்பு துறைமுக நகர மற்றும் கொடும்பு பன்னாட்டு நிதியியல் மையம் என்பவற்றுடன் தொடர்புடைய சட்ட கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற அண்மைய முன்னெடுத்தல்கள், தென்னாசிய பிராந்தியத்தினுள் இச்செயற்றிட்டத்தின் தனித்துவத்தன்மையினையும் கவர்ச்சிகரத்தன்மையினையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் காலப்பகுதியில் வெளிநாட்டு நேரடி மதலீடுகளைக் கவர்வதற்குத் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ளவாறான பல்வேறு சீர்திருத்தங்கள் தற்போதுள்ள மனித மூலதனம் மற்றும் இயற்கை மூலவளத் தளத்தின் உள்ளார்ந்த ஆற்றலினைப் பயன்படுத்துவதற்குத் துணைபுரிவதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன்மிக்க ஆற்றல்வாய்ந்த தன்மையினை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும்.



**அண்மைக்காலத்தில்
வேதனையளிக்கின்ற சமூக
பொருளாதார சீராக்கங்களைத்
தேவைப்படுத்திய போதிலும்
அரசாங்கத்தினாலும்
மத்திய வங்கியினாலும்
அறிமுகப்படுத்தப்பட்ட
உறுதிப்பாட்டு வழிமுறைகளின்
வெற்றிகரமான
நடைமுறைப்படுத்தல் பொருளாதார
உறுதிப்பாட்டினை மீட்டெடுக்க
இன்றியமையாததொன்றாகக்
காணப்படுகின்றது...**

உலகளாவிய பொருளாதார நிலைமைகளின் சாத்தியமான மோசமடைதலானது சாத்தியமான பன்னாட்டுக் கடன்வழங்குநர்களையும் முதலீட்டாளர்களையும் பல்வினமானதோர் அடித்தளத்திற்கு இட்டுச்செல்வதனால் பொருளாதாரமானது அண்மைக்காலத்தில் வெளிவாரியான இடையூறுகளினைத் தொடர்ந்தும் கொண்டிருக்கக்கூடும். இருப்பினும், பொருளாதாரமானது எதிர்பார்க்கப்படுகின்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டுடன் பல்வேறு பல்புடை முகவரண்மைகள் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்பினரிடமிருந்து கணிசமானளவிலான குறைநிரப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வெற்றிகரமான பொருளாதார மீளெழுச்சிச் செயற்றிட்டமொன்றுடன் இசைந்து செல்லும் சந்தைச் சக்திகளின் அடிப்படையிலமைந்த செலாவணி வீத நிர்ணயிப்பில் பெருமளவிலான நெகிழ்ச்சித்தன்மையும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் மீதான நேர்க்கணிய தாக்கமொன்றினைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனையவற்றிற்கு மத்தியில் வணிகப்பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகள், சுற்றுலாத்துறை, தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பன உள்ளடங்கலாக வெளிநாட்டுத் துறையில் நாட்டின் நீண்டகால முக்கிய உந்து சக்திகளிலிருந்தான வளர்ச்சி உத்வேகத்தினை நிச்சயப்படுத்துவதில் இவ்வபிவிருத்திகள் இன்றியமையாததொன்றாயமையும்.

இறைத்துறை மீதான படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையிலான முயற்சிகளுடன் இணைந்து, வலுவானதோர் அர்ப்பணிப்புடன் பன்னாட்டு நாணய நிதிய பொருளாதார சீராக்கச் செயற்றிட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட பொருளாதார மற்றும் கொள்கை சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலானது இலங்கையின் இறை உறுதிப்பாட்டினை அண்மைய காலத்திலிருந்து நடுத்தர காலத்தில் அடைவதில் இறைத்துறைச் செயலாற்றத்தின் மேம்பாட்டினை இயலச்செய்யும். இவ்வகையில், பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வேளையில், மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முக்கிய பயன்பாட்டு வழங்குநர்களுக்கான

செலவு மீட்பு விலையிடல் சூத்திரங்களின் பின்பற்றல் மற்றும் வரிக் கட்டமைப்பிற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் என்பவற்றுடன் இணைந்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளை மூலோபாயமிடுவதனை இலக்காகக் கொண்ட சீர்திருத்தங்களை அத்தகைய வழிமுறைகள் உள்ளடக்கின்றன. 2022இன் இதுவரையான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு வரிச் சீர்திருத்தங்கள் உயர்ந்தளவிலான அரசிறை உருவாக்கத்தினை விளைவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அரசிறையானது மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 11 சதவீதத்தினை அண்மிக்குமென எதிர்பார்க்கப்பட்டு, ஆரம்ப நிலுவையில் மேம்பாடொன்றிற்கு வழிவகுக்கும் விதத்தில் அடுத்த ஆண்டிலிருந்து இக்கொள்கைச் சீராக்கங்களிலிருந்தான முழுமையான பலன்கள் அடையப்பெறும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசாங்கப் படுகடன் மறுசீரமைத்தல் முயற்சிகள் சகல கொடுகடனாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதரவுடன் முகாமை செய்யத்தக்க மட்டமொன்றிற்கு அரசாங்கத்தின் படுகடன் சுமையினைக் குறைக்கும். இருப்பினும், வலுவான இறை ஒழுக்கம், மேம்பட்ட வரி நிர்வாகம் உள்ளடங்கலாக கடுமையான அரசிறை மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் வினைத்திறன் அனுகூலங்களைத் தூண்டும் பொருட்டு அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான மறுசீரமைப்புக்கள் என்பன படுகடன் மேலும் ஒன்றுசேர்வதனைக் குறைப்பதற்கும் படுகடன் மறுசீரமைப்பிற்குப் பின்னரான காலப்பகுதியில் இறை உறுதிப்பாட்டினை அடைவதற்கும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றன. படுகடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் துரித நிறைவு மற்றும் இறை முன்மதியை நிச்சயப்படுத்தல் என்பனவற்றினூடாக நடுத்தர காலத்தில் இறை மற்றும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை அடைவதானது முதலீட்டாளர் நம்பிக்கையை மீளக்கூடியெழுப்புவதற்கும் நாட்டிற்கான வெளிநாட்டு நிதியிடல் வழிகளை மீளாரம்பிப்பதற்கும் இன்றியமையாததாகும். விளைவாக, இவற்றின் மூலம் உள்நாட்டு நிதியிடல் சந்தைகளில் திரவத்தன்மை அழுத்தங்களை தளர்த்தவும் நாணய நிதியிடலைக் கட்டுப்படுத்தவும் முடியும். இருப்பினும், முக்கிய கடன்கொடுநர் மூலமான ஏதேனும் மறுப்புப் பிரச்சனைகள் படுகடன் மறுசீரமைப்புச் செய்முறையினைத் தடம்புரளச் செய்வதன் மூலம் பொருளாதார மீட்சிச் செய்முறையைப் பாதிக்கும். இருப்பினும், அண்மைய உயர் மட்டங்களிலான பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கையில் மெதுவடைவு என்பவற்றின் கசிவுத் தாக்கங்களுடன் இணைந்து முன்னெப்பொழுதுமில்லாத இறைத்திரட்சி முயற்சிகள் குடியிருப்பாளர்களின் செலவிடத்தக்க வருமானத்தைப் பாதிக்கக்கூடும், அதன்மூலம் கொவிட்-19 நோய்த்தொற்றிற்கு முன்னர் காணப்பட்டதிலும் பார்க்க வருமான சமமின்மை மோசமடையும். நன்கு இலக்கிடப்பட்ட மற்றும் போதியளவிலான சமூக பாதுகாப்பு வழிமுறைகளின் ஊடாகத் தீர்க்கப்படாத விடத்து, இத்தகைய அபிவிருத்திகள் வருமான சமமின்மைகளின் சுழற்சித் தாக்கங்களைத் தூண்டி குடியிருப்பாளர்களின் உற்பத்தித்திறன் இயலாவினைக் குறைப்பதன் மூலம், அத்தகைய சமமின்மையினை மேலும் மோசமடையச் செய்வதுடன் மோசமடைகின்ற

வாழ்வாதார நியமங்களின் காலங்கடந்த நிலையொன்றிற்கு இட்டுச்செல்லக்கூடும். பல்புடை முகவராண்மைகளினால் வழங்கப்பட்ட நிதியிடல் உதவி மற்றும் அண்மைய எதிர்காலத்தில் ஏனைய கடன்வழங்கும் மூலங்களிலிருந்து கிடைக்கப்பெறவுள்ள நிதியிடல் உதவி என்பன அத்தகைய ஏதேனும் வறுமைச் சுழற்சிகளை தணிக்கத் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



உறுதிப்பாட்டு வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து பொருளாதார நிலைப்பாடுகள் மேம்பட்டதன் பிற்பாடு மிதமடைவதற்கு முன்னர் அண்மைக் காலத்தில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது...

உறுதிப்பாட்டு வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்து பொருளாதார நிலைப்பாடுகள் மேம்பட்டதன் பிற்பாடு மிதமடைவதற்கு முன்னர் இறுக்கமான நாணய மற்றும் திரவத்தன்மை நிலைகளைப் பிரதிபலித்து, அண்மைக்காலத்தில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டித்தன்மை வாய்ந்த உயர்ந்தளவிலான வைப்பு வட்டி வீதங்கள் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களை மீண்டும் வங்கித்தொழில் முறைமைக்கு ஈர்க்குமென எதிர்பார்க்கப்படும் வேளையில், உயர்ந்தளவிலான சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கொடுகடன் இருப்பில் சுருக்கமொன்றிற்கு வழிவகுக்கின்ற கொடுகடன் பெறுவதற்கான நாட்டத்தினைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, செலவை பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் சூத்திரத்திரங்களின் அறிமுகத்துடன் இணைந்து எதிர்பார்க்கப்படும் இறை சீர்திருத்தங்கள் மற்றும் நடத்ததை ஏற்படுத்தும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கான சீர்திருத்தங்கள் எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மீதான சுமையினையும் வங்கித்தொழில் முறைமையிலிருந்தான நிதியிடல், குறிப்பாக மத்திய வங்கியின் மூலமான நிதியிடல் மீது அதிகளவிலான தங்கியிருக்கும் தன்மையினையும் படிப்படியாகக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, எதிர்வரும் காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கம் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் வெளிநாட்டு ஒதுக்குகளைப் படிப்படியாக மீளக்கூடியெழுப்பும் பொருட்டு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற இணையான முயற்சிகளுக்கு மத்தியில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் சில வெளிநாட்டுப் பொறுப்புக்களை இல்லாதொழிப்பதுடன் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்து நிலைமை எதிர்வரவுள்ள காலப்பகுதியில் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய அபிவிருத்திகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் குறித்த சில பண்டங்களின் நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற விலைகளுக்கான கீழ்நோக்கிய திருத்தங்களுடன் உள்நாட்டுப் பண்ட விலைகளின் சாத்தியமான மெதுவடைதல், வேளாண்மையுடன் தொடர்புடைய மேம்பட்ட உள்நாட்டு நிரம்பல் நிலைமைகள், இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைப்பாடுகளிலிருந்து தோற்றம்பெற்ற மிதமான திரண்ட கேள்வி அழுத்தங்கள் மற்றும் சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் என்பவற்றுடன் எதிர்வரும் காலப்பகுதியில் முதன்மை பணவீக்கம் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் அறிவிக்கப்பட்ட வரிச் சீராக்கங்கள் அண்மைக்கால பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கு மேல்நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடுமெனினும், மத்திய வங்கியின் விலை உறுதிப்பாட்டுக் குறிக்கோளினை அடைவதில் அத்தகைய கொள்கைகளின் நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திலான தாக்கம் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உணவு மற்றும் ஏனைய விலைகளின் எதிர்பார்க்கப்படும் தளர்வு என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு முதன்மைப் பணவீக்கமானது 2023 முற்பகுதியிலிருந்து விரைவான பணவீக்க வீழ்ச்சிப் பாதையினைப் பின்தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது...

பணவீக்க எதிர்பார்க்கைகளை முகாமைசெய்தலானது பணவீக்க வீழ்ச்சிச் செய்முறையினைத் துரிதப்படுத்துவதற்கு இன்றியமையாததொன்றாக அமைவதனால் பொருளாதாரத்தின்

சகல ஆர்வலர்களுடனும் தற்போதைய பொருளாதார நிலைப்பாடுகள் பற்றி நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, வினைத்திறன்மிக்க மற்றும் வெளிப்படையான தொடர்புடடலில் மத்திய வங்கி தொடர்ந்தும் ஈடுபடும். இருப்பினும், கீழ்நோக்கிய போக்கிலமைந்த உலகளாவிய பண்ட விலைப் போக்குகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் உள்நாட்டு விலைகள் சீராக்கப்படாவிட்டால் விலை அழுத்தங்கள் தொடர்ச்சியாகக் காணப்படலாம். இதுவும் பணவீக்க வீழ்ச்சிச் செய்முறையில் தாமதங்களைத் தோற்றுவிக்கும். ஆதலால், வெளிப்படையான மற்றும் சந்தை அடிப்படையிலமைந்த விலைச் சீராக்கங்கள், முதன்மையாக நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற வலு விலைகள், பணவீக்க எதிர்பார்க்கைகளை உறுதிநிலைப்படுத்துதல் மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் வினைத்திறனை மேம்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றன.

பொருளாதார வெளியீட்டின் சுருக்கம், நாட்டிற்கான படுகடன் மறுசீரமைத்தல், உயர்ந்தளவிலான வட்டி வீதச் சூழல், வரித் திருத்தங்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கு வங்கித்தொழில் துறையின் உயர்ந்தளவிலான வெளிப்படுத்துகை என்பவற்றுடன் தற்போதைய பொருளாதாரச் சூழலின் மூலம் நிதியியல் துறையானது குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளக்கூடும். தற்சமயம், நிலவுகின்ற பாதகமான பேரண்டப்பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக மதிப்பிழந்த கடன்களில் அதிகரித்துச்செல்கின்ற போக்கொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதடன் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு நிதியியல் துறையினால் கடன்பாட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் சமகாலத்திலுள்ள பலவீனமான பொருளாதார நிலைகளைக் கருத்திற்கொண்டு மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2022 ஓகத்தில் முடிவடைகின்ற எட்டு மாத காலப்பகுதியில் வங்கிகளின் மூலதன மட்டங்கள்

வரைபடம் 1.9
கொழும்பு நுகர்வோர் விலைச்சட்டெண்ணின் அடிப்படையில் காலாண்டு சராசரி முதன்மைப் பணவீக்க எறிவுகள் (ஆண்டிற்காண்டு, %)



குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைக் குழித்துள்ள நிச்சயமற்றதன்மையுடன் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விலைவு இவ்வெடைவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயின்மையினைக் காட்டுகின்றது.

2022 ஒத்தோபர் எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. எறிவுகள் உள்நாட்டு விலைகளிலும் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிபொருள் மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீத பாதை மற்றும் இறை இலக்குகளை அடைதல் போன்றன நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். மேலும், உள்நாட்டு உணவு நிரம்பல் நிலைமைகள் 2023இல் எளிதாக்குவதற்கு ஊக்கிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். இவ்வுகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்மையான பணவீக்கம் இவ்வெறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். பணவீக்கத் தோற்றுபாட்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பற்றி கிரமமான அடிப்படையில் பொருளாதார முகவர்களுக்கு வெளிப்படையாக தொடர்புபட்ட அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அப்பணிப்படுத்துள்ளது.

குறைந்தபட்ச நியதித் தேவைப்பாடுகளுக்கு மேலாகக் காணப்பட்டன. 2022 இறுதிக் காலப்பகுதியில் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டினைப் பூர்த்திசெய்யாதுள்ள உரிமம்பெற்ற வங்கிகளுக்கான மேம்பட்ட குறைந்தபட்ச மூலதன மட்டங்களை அடைவதற்கான காலக்கெடு 2023 இறுதிக் காலப்பகுதி வரை பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும், வங்கித்தொழில் துறை உறுதிப்பாடு தமது மூலதன விகிதங்களை குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டங்களில் பேணுவதில் ஏற்படுகின்ற சவால்களாலும் பாதகமான பேரண்டப் பொருளாதார நிலைமைகளின் தாக்கத்தின் காரணமாக மூலதன தாங்கியிருப்புக்களில் ஏற்படும் கணிசமானளவிலான சிதைவொன்றாலும் அச்சுறுத்தப்படலாம். 2022 ஓகத்தில் முடிவடைகின்ற எட்டுமாத காலப்பகுதியில், குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளிற்கு மேலாக வங்கிகளின் திரவத்தன்மை நிலைமைகள் காணப்பட்டபோதும், படுகடன் முடக்கம் உட்பட தற்போது நிலவுகின்ற அசாதாரண அபிவிருத்திகள் வங்கிகளின் திரவத்தன்மை நிலையைப் பாதித்துள்ளன. வங்கிகளின் திரவத்தன்மை இடர்நேர்வுத் தொகுப்பை தீவிரமாகக் கண்காணிக்கின்ற அதேவேளை, வங்கித்தொழில் துறையின் தொடர்ச்சியான மீளெழுச்சியையும் உறுதிப்பாட்டையும் உறுதிசெய்வதற்கு திரவத்தன்மை தேவைப்பாடுகள் மீது தற்போது ஏற்புடைத்தான ஒழுங்குமுறைப்படுத்தல்களை மீளாய்வுசெய்யும் செய்முறையை மத்திய வங்கி முன்னெடுக்கின்றது. உரிமம்பெற்ற வங்கிகளின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பானது புதிய வங்கித்தொழில் சட்டத்தினூடாக மேலும் வலுப்படுத்தப்படும். உரிமம்பெற்ற நிதிக்கம்பனி/சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறைக்கான தீர்மானமெடுத்தல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், நிதித் தொழில் சட்டமும் நிதிக் குத்தகைக்குவிடும் சட்டமும் திருத்தப்பட்டு வருகின்றன. இவை, தற்போதைய சந்தை அபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தற்போதுள்ள பணிப்புரைகளை திருத்தியமைக்கும் என்பதுடன் உரிமம்பெற்ற வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புடன் இணங்குவிக்கப்படும்.



**பொருளாதார வெளியீட்டில்
ஏற்பட்ட சுருக்கம், நாட்டிற்கான
படுகடன் மறுசீரமைப்பு,
உயர்வான வட்டி வீதச் சூழல்,
வரி திருத்தங்கள், அரசிற்கு
சொந்தமான வியாபாரத்
தொழில்முயற்சிகளுக்கு
வங்கித்தொழிலின்
வெளிப்படுத்துகை என்பவற்றுடன்
கூடிய தற்போதைய பொருளாதார
சூழலின் மூலம் நிதியியல்
துறை கணிசமான சவால்களை
எதிர்கொள்ளக்கூடும்....**

முன்மொழியப்பட்ட நுண்பாகநிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டமும் அண்மைய எதிர்காலத்தில் சட்டமாக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது, பிரத்தியேகமான நிறுவனத்தின் கண்ணோட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நுண்பாகநிதித் துறையை நெறிப்படுத்தும். துறையின் மீளெழுச்சிக்கும் அதேபோன்று ஒட்டுமொத்த நிதியியல் முறைமைக்கும் ஆதரவளிக்கக்கூடிய ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுடன் வங்கியல்லா நிதியியல் துறை முழுமையாக உறுதியடையுமென எதிர்பார்க்கின்றது.

எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முக்கிய கொள்கை முன்னெடுப்புக்களின் சீரான நடைமுறைப்படுத்தலானது உற்பத்தித்திறன் வாய்ந்த தொழில்நிலை வாய்ப்புகளையும் வருமானத்தை உருவாக்கும் வழிகளையும் வலுவான முறையில் விரிவுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டு செயற்றிட்டமானது பல்புடை மற்றும் இருபுடை பங்காளர்களிடமிருந்து நிதிய உதவியை கவரும் அதேவேளை முதலீட்டாளர்களையும் கவருமென எதிர்பார்க்கப்படுகிறது. படுகடன் மறுசீரமைத்தல் செய்முறையை துரிதமாக இறுதிப்படுத்தல் மற்றும் படுகடனில் நிலைபெறத்தக்க தன்மையை அடைதல் போன்றன மேலும் நிதியளித்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகவிருக்கும். எதிர்வரும் காலத்தில் பெருமளவிலான உறுதிப்பாட்டை நோக்கி பொருளாதாரத்தை சுமுகமான மாற்றத்திற்கு இட்டுச்செல்வதற்கு இது இன்றியமையாததாக விளங்குகிறது. ஏற்றுமதிசார் தயாரித்தல் மற்றும் உயர்தொழில்நுட்ப பணிகள் ஏற்றுமதிகளினால் உந்தப்படும் ஒன்றாக பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான கொள்கை அர்ப்பணிப்பானது வெளிநாட்டுத் துறையின் மீட்சிக்கும், பொருளாதாரத்தின் மீளெழுந்தன்மையை நீண்டகாலத்திற்கு வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்தவதற்கும் முக்கியமானதாக காணப்படும். பொருளாதாரம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் இதுவரை மேற்கொண்ட பரந்த கொள்கை பதிலிறுப்பின் சாதகமான பெறுபெறுகளுக்கு மத்தியிலும், ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் வரவிருக்கும் ஏதேனும் தேர்தல் சுழற்சிகளிலிருந்து சுயாதீனமான அரசாங்கத்தின் வலுவான, நிலையான மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றன வரவிருக்கும் கடினமான சீராக்கல் செய்முறைக்குத் தேவைப்படுகின்றன. நுண்பாக மற்றும் பேரண்ட அடிப்படையில் அனைத்து ஆர்வலர்களினதும் காத்திரமான ஈடுபாடு, பங்கேற்பு, விழிப்புணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்றன நீண்ட காலமாக பிற்போடப்பட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முக்கியமானவையாகும். நீண்டகாலமாக வேருன்றிய அமைப்பியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலமும் நடுத்தர காலம் தொடக்கம் நீண்ட காலம் வரை நிலைபெறத்தக்க உறுதிப்பாடு, வளர்ச்சி மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கி முன்னேறுவதன் மூலமும் நாட்டை தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து மீட்பது மாத்திரமன்றி வருங்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து தடுப்பதை உறுதிசெய்வதற்கு இது முக்கியமானதாக விளங்கும்.